



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1995 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க,
பாதுகாப்பு அறவீடு (திருத்தச்) சட்டம்**

(1995, திசெம்பர் மாதம் 29 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1995, திசெம்பர் மாதம் 29 ஆம் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு 1, அரசாங்க வெளியீட்டலுலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

**1995 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, பாதுகாப்பு அறவிடு
(திருத்தச்) சட்டம்**

[1995, திசெம்பர் மாதம் 29 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

ச. வ.—ஒ. 63/95

**1991 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, பாதுகாப்பு அறவிட்டுச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்**

**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால்
கீழ்வருமாறு சட்டமாக்கப்படுவதாக :-**

**1. இச்சட்டம், 1995 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, பாதுகாப்பு அற
விடு (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.**

**சுருக்கப்
பெயர்,**

**2. (இதனகத்துப்பின்னர் "முதன்மைச் சட்டவாக்கம்" எனக் குறிப்
பிடு செய்யப்படுவதும்) 1991 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, பாது
காப்பு அறவிட்டுச் சட்டத்திற்கான விரிவுப்பெயர், "முறையே 1992 சன
வரி 1, 1993 சனவரி 1, 1994 சனவரி 1, அத்துடன் 1995 சனவரி 1 என்ற
தேதிகளில் தொடங்குகின்ற ஆண்டுகளுக்காகப் பாதுகாப்பு அற
விடுவொன்றை விதிப்பதற்கு" என்ற சொற்களுக்கும் எண்களுக்கும் பதி
லாக, "முறையே 1992 சனவரி 1, 1993 சனவரி 1, 1994 சனவரி 1,
1995 சனவரி 1, அத்துடன் 1996 சனவரி 1 என்ற திகதிகளில் தொடங்கு
கின்ற ஆண்டுகளுக்காகத் தேசியப் பாதுகாப்பு அறவிடுவொன்றை விதிப்ப
தற்கு" என்ற சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலம் இத்தால்
திருத்தப்படுகிறது.**

**1991 ஆம்
ஆண்டின் 52ஆம்
இலக்கச் சட்டத்
தின் விரிவுப்
பெயரைத்
திருத்ததல்.**

**3. (1) முதன்மைச் சட்டவாக்கத்திலும் வேறேதேனும் எழுத்திலான
சட்டத்திலும் பின்வருவன பதினிடப்பட வேண்டும் :-**

**"பாதுகாப்பு
அறவிட்டுச்
சட்டமும்",
"பாதுகாப்பு
அறவிடும்"
"தேசியப்
பாதுகாப்பு
அறவிட்டுச்
சட்டமாகவும்"
"தேசியப்
பாதுகாப்பு
அறவிடாகவும்"
அறிப்படுத்தல்
வேண்டும்.**

**(அ) "பாதுகாப்பு அறவிட்டுச் சட்டம்" என்ற சொற்களுக்குப் பதி
லாக, "தேசிய பாதுகாப்பு அறவிட்டுச் சட்டம்" என்ற சொற்
கள்; அத்துடன்**

**(ஆ) "பாதுகாப்பு அறவிடு" என்ற சொற்களுக்குப் பதிலாக, "தேசிய
பாதுகாப்பு அறவிடு" என்ற சொற்கள்.**

**(2) எனேனும் அறிவித்தலில், அறிவிப்பில், ஒப்பந்தத்தில், கடிதத்
தொடர்பில் அல்லது வேறு ஆவணத்தில் "பாதுகாப்பு அறவிட்டுச் சட்
டம்" மற்றும் "பாதுகாப்பு அறவிடு" பற்றிய குறிப்பிடு வல்லொன்றும்,
முறையே "தேசியப் பாதுகாப்புச் சட்டம்" மற்றும் "தேசியப் பாதுகாப்பு
அறவிடு" என்பவற்றிற்கான குறிப்பிடாக வாசிக்கப்பட்டு, பொருள்
கொள்ளப்படுதல் வேண்டும்.**

**4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 3ஆம் பிரிவு இத்தாற் பின்வரு
மாறு திருத்தப்படுகிறது :-**

**முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 3ஆம்
பிரிவைத்
திருத்ததல்.**

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் -

**(அ) "1994 சனவரி 1, மற்றும் 1995 சனவரி 1" என்ற சொற்களுக்கும்
எண்களுக்கும் பதிலாக, "1994 சனவரி 1, 1995 சனவரி 1 மற்
றும் 1996 சனவரி 1 என்ற திகதிகளில்" என்ற சொற்களையும்
எண்களையும் இடுவதன் மூலம் : அத்துடன்**

(ஆ) “(மொத்த விற்பனை வரவு வரிச்சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கருத்துக்குட்பட்ட) அவ்வாறின் மொத்த விற்பனை வின்மீது” என்ற சொற்களுக்கும் எண்ணுக்கும் பதிலாக, “(மொத்த விற்பனை வரவு வரிச்சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கருத்துக்குட்பட்ட) அவ்வாறின் மொத்த விற்பனை வரவின்மீது அல்லது அதன் பாகத்தின்மீது” என்ற சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலம்.

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் —

(i) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பத்திகளில் “ஏற்றுமதிக்கான ஏதேனும் பொருளின் உற்பத்தியில் அத்தகைய ஆள் பிரத்தியேகமாகப் பயன்படுத்துவதற்கென” என்ற சொற்களுக்குப் பதிலாக, “ஏற்றுமதிக்கான ஏதேனும் பொருளின் உற்பத்தியில் அல்லது உற்பத்திக்காக அத்தகைய ஆள் பிரத்தியேகமாகப் பயன்படுத்துவதற்கென” என்ற சொற்களை இடுவதன்மூலம்;

(ii) அவ்வுட்பிரிவின் (இ) என்னும் பத்தியில் “பெறப்படும் வருவாய்கள் ; அத்துடன்” என்ற சொற்களுக்குப் பதிலாக, “பெறப்படும் வருவாய்கள் ;” என்ற சொற்களை இடுவதன்மூலம் ;

(iii) அவ்வுட்பிரிவின் (ஈ) என்னும் பத்தியில் “கிடைக்கும் வருமானம்” என்ற சொற்களுக்குப் பதிலாக, “கிடைக்கும் வருமானம்;” என்ற சொற்களை இடுவதன்மூலம்;

(iv) அவ்வுட்பிரிவின் (ஈ) என்னும் பத்தியை உடனடுத்துப் பின்வரும் பத்திகளைச் சேர்ப்பதன்மூலம் :—

“(உ) இறக்குமதி செய்யப்பட்ட ஏதேனும் பொருள் பின்வருவனவற்றிற்காக இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்படுகின்றனவென்றும் அத்தகைய பொருள் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்ட திகதியிலிருந்து ஓராண்டுக் காலப்பகுதி யொன்றினால் அத்தகைய அளினால் மீளளிக்கப் படவுள்ளதென்றும் உன்னாட்டாசிறை தலைமையறிபதியின் திருப்பிக்கு எண்பிக்கப்படின், அத்தகைய பொருளின் பெறுமதி :

(i) கண்காட்சியொன்றில் வெளிக்காட்டி வைப்பதற்காக ;

(ii) அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் கருத்திட்டத்தில் இலங்கையில் தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்காக ;

(iii) இலங்கையில் பிறைவேற்றப்படவேண்டிய அப்பொருளுக்கான பழுதுபார்த்தல் நோக்கங்களுக்காக ;

அல்லது

(iv) வேறேதேனும் ஒத்த நோக்கத்துக்காக;

(ஊ) தீர்வைபற்ற ஏதேனும் கடைபிடி விற்பனை செய்வதற்காக அத்தகைய ஆளினால் மத்திய வங்கியின் அங்கீகாரத்தோடு இறக்குமதி செய்யப்பட்ட ஏதேனும் தங்கத்தின் பெயரில் ;
அத்துடன்

(எ) இறக்குமதி செய்யப்பட்ட ஏதேனும் பொருள் இறக்குமதி செய்யப்படுமுன்னர் பழுதுபாராதல் கருவிகளாக இலங்கைக்கு வரையே எடுத்துச் செல்லப்பட்டதெனச் சங்கப் பணிப்பாளர் தலைமையிற் பதியின் திருபதிகு எணிக்கப்படின ; அத்தகைய பொருளின் பெறுமதி."

8. முதன்மைச் சட்டவாக்கத்தின் 4 ஆம் பிரிவு, அப்பிரிவின் (உ) எனும் பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகிறது :—

முதன்மைச் சட்டவாக்கத்தின் 4ஆம் பிரிவைத் திருத்தல்.

"(உ) 1995 யூலை 1 ஆம் திகதியன்று அல்லது அதற்குப்பின்னர் ஆனால் 1996 சனவரி 1 ஆம் திகதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஒவ்வொரு காலாண்டுக்கும்—

(i) அக்காலாண்டின் முதலாம் மாதத்திற்காக அவ்வாளின் மொத்தவிற்பனை வரவின் நாலரைச் சதவீதத்திற்குச் சமமான தொகையொன்றை அக்காலாண்டின் இரண்டாம் மாதத்தின் பதினைந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னர் ;

(ii) அக்காலாண்டின் இரண்டாம் மாதத்திற்கு அவ்வாளின் மொத்த விற்பனை வரவின் நாலரைச் சதவீதத்திற்குச் சமமான தொகையொன்றை அக்காலாண்டின் மூன்றாம் பதினைந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னர் ;
அத்துடன்

(iii) அக்காலாண்டிற்கு அத்தகைய ஆளினால் செலுத்தப்படப் பாலதான அளவீட்டின் தொகை, இப்பந்தியின் (i) ஆம், (ii) ஆம் உட்பந்திகளின் ஏற்பாடுகளுக்கு இணங்க அவரால் செலுத்தப்படும் தொகைகளின் கூட்டுமொத்தத்தால் குறைக்கப்பட்டு, அக்காலாண்டின் முடிவை உடனடுத்து வரும் மாதத்தின் பதினைந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னர் ;

(ஊ) 1996 சனவரி 1ஆம் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் ஆனால் 1997 சனவரி 1 ஆம் திகதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஒவ்வொரு காலாண்டிற்கும், அக்காலாண்டின் முதலாம் மாதத்திற்கு —

(i) (அ) பொறித்தொகுதி, எந்திரத்தொகுதி அல்லது சாதனம் இறக்குமதியிலிருந்து அல்லது உற்பத்தியிலிருந்து எழுகின்றதான மொத்த விற்பனை வரவாகவராத, அவ்வாளின் மொத்த விற்பனை வரவின் நாலரைச் சதவீதத்திற்குச் சமமான தொகையொன்றை; அத்துடன்

(ஆ) பொறித்தொகுதி, எந்திரத்தொகுதி அல்லது சாதனம் இறக்குமதியிலிருந்து அல்லது உற்பத்தியிலிருந்து எழுதினதான அவ்வாறின் மொத்த விற்பனை வரவின் இரண்டு சதவீதத்திற்குச் சமமான தொகைபொன்றை,

அக் காலாண்டின் இரண்டாம் மாதத்தின் பதினைந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னர் ;

(ii) அக்காலாண்டின் இரண்டாம் மாதத்திற்கு —

(அ) பொறித் தொகுதி, எந்திரத் தொகுதி அல்லது சாதனம் இறக்குமதியிலிருந்து அல்லது உற்பத்தியிலிருந்து எழுதினதான மொத்த விற்பனை வரவாக விராத அவ்வாறின் மொத்த விற்பனை வரவின் நாலரைச் சதவீதத்திற்குச் சமமான தொகை பொன்றை ; அத்துடன்

(ஆ) பொறித்தொகுதி, எந்திரத்தொகுதி அல்லது சாதனம் இறக்குமதியிலிருந்து அல்லது உற்பத்தியிலிருந்து எழுதினதான அவ்வாறின் மொத்த விற்பனை வரவின் இரண்டு சதவீதத்திற்குச் சமமான தொகைபொன்றை ;

அக்காலாண்டின் மூன்றாம் மாதத்தின் பதினைந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னர் ; அத்துடன்

(iii) அக்காலாண்டிற்கு அத்தகைய ஆயினால் செலுத்தப்படப் பாலதான அறவீட்டின் தொகை இப்பத்தியின் (i) ஆம் (ii) ஆம் உட்பத்திகளின் ஏற்பாடுகளுக்கிணங்க அவரால் செலுத்தப்படும் தொகைகளின் கட்டு மொத்தத் தால் குறைக்கப்பட்டு அக்காலாண்டின் முடிவை உடனடுத்துவரும் மாதத்தின் பதினைந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னர்."

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 5ஆ
என்றும்
பிரிவைத்
திருத்ததல்.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 5ஆ என்றும் பிரிவு, அப்பிரிவின் (1)ஆம் உட்பிரிவில் உள்ள "பின்வருவனவற்றின் மூன்றரைச் சதவீதத் திற்குச் சமமான ஒரு தொகையைச்" என்றும் சொற்களுக்குப் பதிலாக "இச்சட்டத்திற்கான அட்டவணையில் எடுத்தக்காட்டப்பட்டுள்ள பின் வருவனவற்றின் தோதான லீதங்களில் கணிப்பிடப்பட்ட ஒரு தொகை யைச்" என்ற சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்ற து.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 10ஆம்
பிரிவைத்
திருத்ததல்

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 10 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

(1) "வங்கியாளர்" என்பதன் வரையிலக்கணத்தை உடனடுத்துப் பின் வரும் வரையிலக்கணத்தை இடுவதன் மூலமும் :—

"மத்திய வங்கி" என்பது பணச்சட்டத்தினால் தாபிக்கப்பட்ட மத்திய வங்கி என்று பொருள்படும் ;

(2) "உற்பத்தியாளர்" என்பதன் வரையிலக்கணத்தை உடனடித்துப்
பின்வரும் வரையிலக்கணத்தை இடுவதன் மூலமும் :—

"பொறித்தொகுதி, எந்திரத்தொகுதி, அல்லது சாதனம்" என்
பது (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்
தில் வரையிலக்கணம் கூறப்பட்ட ஏதேனும் மோட்டார் வாகன,
மோட்டார் கோச்சை அல்லது பொறிப்பை உள்ளடக்காது.

8. முதன்மைச் சட்டவாக்கத்துக்கான அட்டவணை இந்தால் நீக்கப்
பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் அட்டவணை இடப்படுகின்றது :—

"அட்டவணை"

(பிரிவுகள் 3 மற்றும் 5அ)

இச்சட்டம் எந்த ஆளுக்கு ஏற்புடைத்தாகுமோ அந்த ஆளெவரினதும்
மொத்த விற்பனை வரவு தொடர்பில் ஏற்புடைப்பாலான அறவிட்டு விதம்

காலாண்டு

விதம்

1. 1992 சனவரி 1ஆம் திகதி தொடங்கும்
காலாண்டுக்கு

1 சதவீதம்

2. 1993 ஏப்ரல் 1ஆம் திகதிபன்றோ
தொடங்கும் காலாண்டுக்கு

3.3 சதவீதம்

3. 1993 பூலை 1ஆம் திகதிபன்றோ
அல்லது அதற்குப் பின்னரோ ஆனால்
1994 சனவரி 1ஆம் திகதிக்கு
முன்னர் தொடங்குகின்ற ஏதேனும்
காலாண்டுக்கு

3 சதவீதம்

4. 1994 சனவரி 1ஆம் திகதிபன்றோ
அதற்குப் பின்னரோ ஆனால்,
1995 பூலை 1ஆம் திகதிக்கு முன்னர்
தொடங்குகின்ற ஏதேனும் காலாண்டிற்கு

3.3 சதவீதம்

5. 1996 சனவரி 1ஆம் திகதிபன்றோ அல்லது
அதற்குப் பின்னரோ ஆனால் 1996 சனவரி
1ஆம் திகதிக்கு முன்னர் தொடங்குகின்ற
ஏதேனும் காலாண்டிற்கு

4.3 சதவீதம்

6. 1995 பூலை 1ஆம் திகதிபன்றோ அல்லது
அதற்குப் பின்னரோ ஆனால் 1997 சனவரி
1ஆம் திகதிக்கு முன்னர் தொடங்குகின்ற
ஏதேனும் காலாண்டிற்கு —

(i) ஏதேனும் பொறித்தொகுதியை,
எந்திரத்தொகுதியை அல்லது சாத
னத்தை இறக்குமதி செய்வதிலிருந்து
அல்லது உற்பத்தி செய்வதிலிருந்து
எழுபதொன்ற மொத்த விற்பனை வரவு
தவிர்த்த மொத்த விற்பனை வரவின்

4.5 சதவீதம்

மீது —

முதன்மைச்
சட்டவாக்கத்
திற்கான
அட்ட
வணையை
மாற்றி
செய்தல்.

காரணம்

விதம்

(ii) ஏதேனும் பொறித்தொகுதியை, எந்திரத்
தொகுதியை அல்லது சாதனத்தை
இறக்குமதி செய்வதிலிருந்து அல்லது
உற்பத்தி செய்வதிலிருந்து எழுதின்ற
மொத்த விற்பனை வரின் மீது —

1 சதவீதம்.

ஒவ்வாமை
ஏற்படும்
விடபத்தில்
சிக்கன
உரை
மேலோங்கி
நிற்றல்.

3. இச்சட்டத்தின் சிக்கன உரைக்கும் தமிழ் உரைக்குமிடையே ஏதே
னும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிக்கன உரையே மேலோங்கி நிற்
றல் வேண்டும்.

பாராளுமன்றத்தின் சட்டமூலங்களினதும் சட்டங்களினதும் தமிழ்ப் பிரதிகளின் வருடாந்த சந்தா (உள்நாட்டு) ரூபா 1,387, (வெளிநாட்டு) ரூபா 1,949; ஒவ்வொன்றும் திசெம்பர் மாதம் 15ஆம் தேதிக்குமுன் எதிர்வரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தியட்சகர், அரசாங்க வெளியீட்டா வககம், இல. 32 கிரான்ஸ்வேர்க்ஸ் இல்லம், லோட்டஸ் ரோட், கொழும்பு 01 என்ற விவரத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.